

Q.C.I-008

## DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)

### Name of the Test

Local Fund Audit Department Test - Commercial Book - keeping (Without Books)	064
--	-----

Maximum Time: One and Half Hour

Maximum Marks: 60

### **IMPORTANT INSTRUCTIONS**

#### **OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 60 number of questions in objective Type.  
இந்தக் கணினி வழித் தேர்வானது, 60 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark  
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
- 3 In case of doubt, English version is the Final.  
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.  
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படி, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:  
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.  
a) One question will be displayed on the screen at a time.  
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.

1. The root of financial accounting system is  
நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
- (A) Social accounting  
சமூகக் கணக்கியல்
- (B) Stewardship accounting  
காரியதரிசிகளின் கணக்கியல்
- (C) Management accounting  
மேலாண்மைக் கணக்கியல்
- (D) Responsibility accounting  
பொறுப்பு கணக்கியல்
2. Which one of the following is not a main objective of Accounting?  
பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது?
- (A) Systematic recording of transactions  
நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
- (B) Ascertainment of the profitability of the business  
வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ளுதல்
- (C) Ascertainment of the Financial position of the business  
நிறுவனத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ளுதல்
- (D) Solving tax disputes with tax authorities  
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்தல்
3. Which one of the following is not a branch of accounting?  
பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளின் இடம் பெறாது?
- (A) Financial accounting  
நிதிநிலைக் கணக்கியல்
- (B) Management accounting  
மேலாண்மைக் கணக்கியல்
- (C) Human resource accounting  
மனிதவளக் கணக்கியல்
- (D) None of the above  
மேற்கண்ட எதுவுமில்லை
4. Financial position of a business is ascertained on the basis of  
ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்துக் கொள்ள அடிப்படையானது
- (A) Journal  
குறிப்பேடு
- (B) Trial balance  
இருப்பாய்வு
- (C) Balance sheet  
இருப்பு நிலைக்குறிப்பு
- (D) Ledger  
பேரேடு

5. Who is considered to be the internal user of the financial information?  
நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
- (A) Creditor  
கடன்நீத்தோர்
- (B) Employee  
பணியாளர்
- (C) Customer  
வாடிக்கையாளர்
- (D) Government  
அரசு
6. The business is liable to the proprietor of the business in respect of capital introduced by the person according to  
வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
- (A) Money measurement concept  
பண மதிப்பீட்டுக் கருத்து
- (B) Cost concept  
அடக்கவிலை கருத்து
- (C) Business entity concept  
வணிகத்தனித்தன்மை கருத்து
- (D) Dual aspect concept  
இரட்டைத்தன்மை கருத்து
7. The concept which assumes that a business will last indefinitely is  
வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
- (A) Business Entity  
வணிக தனித்தன்மை கருத்து
- (B) Going concern  
நிறுவன தொடர்ச்சி கருத்து
- (C) Periodicity  
கணக்கியல் கால அனுமானம்
- (D) Conservation  
முன்னெச்சரிக்கை கொள்கை
8. GAAPs are :  
GAAP என்பது
- (A) Generally Accepted Accounting Policies  
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
- (B) Generally Accepted Accounting Principles  
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
- (C) Generally Accepted Accounting Provisions  
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
- (D) None of these  
இவற்றுள் ஏதுமில்லை

9. The rule of stock valuation 'cost price or realisable value' whichever is lower is based on the accounting principle of:

இறுதி சரக்கிருப்பு, அடக்கவிலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

(A) Materiality  
முக்கியத்துவ மரபு

(B) Money measurement  
பண மதிப்பீட்டுக் கருத்து

(C) Conservation  
முன்னெச்சரிக்கை மரபு

(D) Accrual  
நிகழ்வு தீர்வு / கருத்து

10. In India, Accounting Standards are issued by

இந்தியாவில் கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு

(A) Reserve Bank of India

இந்திய மைய வங்கி

(B) The Cost and Management Accountants of India

இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்

(C) Supreme Court of India

உச்சநீதிமன்றம்

(D) The Institute of Chartered Accountants of India  
இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்

11. Accounting equation signifies

கணக்கியல் சமன்பாடு குறிப்பது

(A) Capital of a business is equal to assets

வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது

(B) Liabilities of a business are equal to assets

வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது

(C) Capital of a business is equal to liabilities

வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது

(D) Assets of a business are equal to the total of capital and liabilities  
வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது

12. 'Cash withdrawn by the proprietor from the business for his personal use' causes  
சொந்த பயன்பாட்டிற்காக உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகையால் ஏற்படும் நிலை
- (A) Decrease in assets and decrease in owner's capital  
சொத்தின் மதிப்பு குறையும், உரிமையாளரின் முதலின் மதிப்பு குறையும்
- (B) Increase in one asset and decrease in another asset  
ஒரு சொத்தின் மதிப்பு உயரும், மற்றொரு சொத்தின் மதிப்பு குறையும்
- (C) Increase in one asset and increase in liabilities  
ஒரு சொத்தின் மதிப்பு உயரும், பொறுப்புகளின் மதிப்பு உயரும்
- (D) Increase in asset and decrease in capital  
சொத்தின் மதிப்பு உயரும், முதலின் மதிப்பு குறையும்
13. A firm has asset of Rs. 1,00,000 and the external liabilities of Rs. 60,000. Its capital would be  
ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ரூ.1,00,000 மற்றும் அதன் வெளியாட்களுக்கான பொறுப்புகள் ரூ.60,000 எனில் அந்நிறுவனத்தின் முதல்
- (A) Rs.1,60,000  
ரூ. 1,60,000
- (B) Rs.60,000  
ரூ. 60,000
- (C) Rs.1,00,000  
ரூ. 1,00,000
- (D) Rs.40,000  
ரூ.40,000
14. The incorrect accounting equation is  
கணக்கியல் சமன்பாட்டின்படி சரியாக இல்லாதது
- (A) Assets = Liabilities + Capital  
சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்
- (B) Assets = Capital + Liabilities  
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
- (C) Liabilities = Assets + Capital  
பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
- (D) Capital = Assets - Liabilities  
முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
15. Accounting equation is formed based on the accounting principle of  
கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது
- (A) Dual aspect  
இரட்டை தன்மை
- (B) Consistency  
நிலைத்தன்மை
- (C) Going concern  
நிறுவனத் தொடர்ச்சி
- (D) Accrual  
நிகழ்வுத்தன்மை

16. Real account deals with  
சொத்து கணக்கு கையாள்வது

(A) Individual persons  
தனிப்பட்ட நபர்கள்

(C) Assets  
சொத்துக்கள்

(B) Expenses and losses  
செலவுகள் மற்றும் இழப்புகள்

(D) Income and gains  
வருமானம் மற்றும் இலாபங்கள்

17. Which one of the following is representative personal account?  
பின்வருவனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு எது?

(A) Building a/c  
கட்டடம் கணக்கு

(C) Mahesh a/c  
மகேஷ் கணக்கு

(B) Outstanding salary a/c  
கொடுபட வேண்டிய சம்பள கணக்கு

(D) Balan & co  
பாலன் நிறுவனம்

18. Prepaid rent is a  
முன்கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு

(A) Nominal a/c  
பெயரளவு கணக்கு

(C) Real a/c  
சொத்துக் கணக்கு

(B) Personal a/c  
ஆள்சார் கணக்கு

(D) Representative personal a/c  
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

19. Withdrawal of cash from business by the proprietor should be credited to  
உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

(A) drawings a/c  
எடுப்புகள் கணக்கு

(C) capital a/c  
முதல் கணக்கு

(B) cash a/c  
ரொக்கக் கணக்கு

(D) purchases a/c  
கொள்முதல் கணக்கு

20. In double entry system of book keeping, every business transaction affects  
இரட்டைப்பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது.

(A) Minimum of two accounts  
குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்

(C) Two sides of the same account  
ஒரே கணக்கின், இரு பக்கங்களில்

(B) Same account on two different dates  
ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்

(D) Minimum three accounts  
குறைந்தபட்சம் மூன்று கணக்குகள்

21. Main objective of preparing ledger account is to  
பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்

(A) Ascertain the financial position

நிதி நிலைமையை அறிய

(B) Ascertain the profit or loss

இலாபம் அல்லது நட்டத்தை அறிய

(C) Ascertain the profit or loss and the financial position

நிதிநிலைமை மற்றும் இலாப நட்டத்தை அறிய

(D) Know the balance of each ledger account

ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய

22. The process of transferring the debit and credit items from journal to ledger accounts is called

பற்று முதல் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

(A) Casting

கூட்டுதல்

(B) Posting

எடுத்தெழுதுதல்

(C) Journalising

குறிப்பேட்டில் பதிதல்

(D) Balancing

இருப்புக் கட்டுதல்

23. J.F. means

ஜே.எப் என்பது

(A) Ledger page number

பேரேட்டுக் பக்க எண்

(B) Journal page number

குறிப்பேட்டு பக்க எண்

(C) Voucher number

சான்று சீட்டு எண்

(D) Order number

ஆணை எண்

24. The process of finding the net amount from the totals of debit and credit columns in a ledger is known as

ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

(A) Casting

கூட்டுதல்

(B) Posting

எடுத்தெழுதுதல்

(C) Journalising

குறிப்பேட்டில் பதிதல்

(D) Balancing

இருப்புக் கட்டுதல்

25. If the total of the debit side of an account exceeds the total of its credit side, it means  
ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
- (A) Credit Balance  
வரவு இருப்பு
- (B) Debit Balance  
பற்று இருப்பு
- (C) Nil Balance  
இருப்பு இன்மை
- (D) Debit and Credit Balance  
பற்றும் மற்றும் வரவு இருப்பு
26. The amount brought into the business by the proprietor should be credited to  
உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது
- (A) Cash account  
ரொக்க கணக்கு
- (B) Drawings account  
எடுப்புக் கணக்கு
- (C) Capital account  
முதல் கணக்கு
- (D) Suspense account  
அனாமத்து கணக்கு
27. Trial balance is a  
இருப்பாய்வு என்பது ஒரு
- (A) Statement  
அறிக்கை
- (B) Account  
கணக்கு
- (C) Ledger  
பேரேடு
- (D) Journal  
குறிப்பேடு
28. After the preparation of ledger, the next step is the preparation of  
பேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது.
- (A) Trading account  
வியாபாரக் கணக்கு
- (B) Trial balance  
இருப்பாய்வு
- (C) Journal  
குறிப்பேடு
- (D) Profit and loss account  
இலாப நட்டக் கணக்கு
29. The trial balance contains the balances of  
இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கி இருக்கும்?
- (A) Only personal accounts  
ஆள்சார் கணக்குகள் மட்டும்
- (B) Only real accounts  
சொத்துக் கணக்குகள் மட்டும்
- (C) Only nominal accounts  
பெயரளவு கணக்குகள் மட்டும்
- (D) All accounts  
அனைத்து கணக்குகளும்



30. Which of the following is/are the objective(s) of preparing trial balance?  
கீழ்க்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்களாகும்?

(A) Serving as the summary of all the ledger accounts

அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது

(B) Helping in the preparation of final accounts

இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது

(C) Examining arithmetical accuracy of accounts

கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது

(D) (A), (B) and (C)

(அ), (ஆ) மற்றும் (இ)

31. While preparing the trial balance, the accountant finds that the total of the credit column is short by Rs. 200. This difference will be

இருப்பாய்வு தயாரிக்கும் போது கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ.200. குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேறுபாட்டினை அவர் என்ன செய்வார்?

(A) Debited to suspense account

அனாமத்து கணக்கில் பற்று செய்வார்

(B) Credited to suspense account

அனாமத்து கணக்கில் வரவு செய்வார்

(C) Adjusted to any of the debit balance

ஏதேனும் பற்று இருப்புக் கொண்ட கணக்கில் சரி செய்வார்

(D) Adjusted to any of the credit balance

ஏதேனும் வரவு இருப்புக் கொண்ட கணக்கில் சரி செய்வார்

32. A list which contains balances of accounts to know whether the debit and credit balances are matched is

பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்

(A) Journal

குறிப்பேடு

(B) Day book

நாளேடு

(C) Trial balance

இருப்பாய்வு

(D) Balance sheet

இருப்பு நிலைக்குறிப்பு

33. Which of the following method(s) can be used for preparing trial balance?  
பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?
- (A) Balance method  
இருப்பு முறை
- (B) Total method  
மொத்தத் தொகை முறை
- (C) Total and Balance method  
மொத்தத் தொகை முறை மற்றும் இருப்பு முறை
- (D) (A), (B) and (C)  
(அ), (ஆ) மற்றும் (இ)
34. The account which has a debit balance and is shown in the debit column of the trial balance is  
கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கில் இருப்பு இருப்பாய்வில் பற்றுப் பத்தியில் தோன்றும்
- (A) Sundry creditors account  
பற்பல கடனீந்தோர் கணக்கு
- (B) Bills payable account  
செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
- (C) Drawings account  
எடுப்புகள் கணக்கு
- (D) Capital account  
முதல் கணக்கு
35. The difference of totals of both debit and credit side of trial balance is transferred to:  
இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு
- (A) Trading account  
வியாபார கணக்கு
- (B) Difference account  
வேறுபாட்டு கணக்கு
- (C) Suspense account  
அனாமத்து கணக்கு
- (D) Miscellaneous account  
இதர கணக்கு
36. Trial balance is prepared  
ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது
- (A) At the end of the year  
ஆண்டு இறுதியில்
- (B) On a particular date  
ஒரு குறிப்பிட்ட நாளில்
- (C) For a year  
ஒரு பருவ காலம் முடிந்ததும்
- (D) None of the above  
இவை ஏதும் இல்லை

37. Purchases book is used to record  
கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

(A) all purchases of goods  
அனைத்து சரக்குகளின் கொள்முதல்

(B) all credit purchase of assets  
அனைத்து சொத்துக்களின் கடன்  
கொள்முதல்

(C) all credit purchases of goods  
அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்

(D) all purchases of assets  
அனைத்து சொத்துக்களின் கொள்முதல்

38. A periodic total of the purchases book is posted to the  
ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது.

(A) debit side of the purchases account  
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்

(B) debit side of the sales account  
விற்பனை கணக்கின் பற்றுபக்கம்

(C) credit side of the purchases account  
கொள்முதல் கணக்கின் வரவுபக்கம்

(D) credit side of the sales account  
விற்பனை கணக்கின் வரவுபக்கம்

39. Sales book is used to record  
விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?

(A) all sales of goods  
அனைத்து சரக்குகளின் விற்பனை

(B) all credit sales of assets  
அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை

(C) all credit sales of goods  
அனைத்து சரக்குகளின்கடன் விற்பனை

(D) all sales of assets and goods  
அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை

40. The total of the sales book is posted periodically to the credit of  
விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது

(A) Sales account  
விற்பனை கணக்கு

(B) Cash account  
ரொக்க கணக்கு

(C) Purchases account  
கொள்முதல் கணக்கு

(D) Journal account  
உரிய குறிப்பேடு

41. Purchase returns book is used to record  
கொள்முதல் திருப்ப ஏடு பதிவு செய்வது

- (A) returns of goods to the supplier for which cash is not received immediately  
சரக்களித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு
- (B) returns of assets to the supplier for which cash is not received immediately  
அளித்தவரிடம் உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சொத்துக்கள்
- (C) returns of assets to the supplier for which cash is received immediately  
உடனடியாக பணம் பெற்றுக் கொண்டு சொத்து வாங்கியவரிடம் திருப்பியது.
- (D) None of the above  
மேற்கண்ட எதுவுமில்லை

42. Sales return book is used to record  
விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது

- (A) Returns of goods by the customer for which cash is paid immediately  
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
- (B) Returns of goods by the customer for which cash is not paid immediately  
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
- (C) Returns of assets by the customer for which cash is not paid immediately  
வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
- (D) Returns of assets by the customer for which cash is paid immediately  
வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

43. Purchases of fixed assets on credit basis is recorded in  
நிலைச் சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு

- (A) Purchases book  
கொள்முதல் ஏடு
- (B) Sales book  
விற்பனை ஏடு
- (C) Purchases returns book  
கொள்முதல் திருப்ப ஏடு
- (D) Journal proper  
உரிய குறிப்பேடு

44. The source document or voucher used for recording entries in sales book is  
விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்

(A) Debit note  
பற்றுக் குறிப்பு

(B) Credit note  
வரவு குறிப்பு

(C) Invoice  
இடாப்பு

(D) Cash receipt  
ரொக்க இரசீது

45. Which of the following statement is not true?  
பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல?

(A) Cash discount is recorded in the books of accounts

ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது.

(B) Assets purchased on credit are recorded in journal proper

சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது.

(C) Trade discount is recorded in the books of accounts

வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது.

(D) 3 grace days are added while determining the due date of the bill

மாற்றுச்சீட்டின் செலுத்துதற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள் சலுகை நாட்களாகக் கூட்டப்படுகின்றன.

46. Closing entries are recorded in  
இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்

(A) Cash book  
ரொக்க ஏடு

(B) Ledger  
பேரேடு

(C) Journal proper  
உரிய குறிப்பேடு

(D) Purchases book  
கொள்முதல் ஏடு

47. Cash book is a  
ரொக்க ஏடு ஒரு
- (A) Subsidiary book  
துணை ஏடு
- (B) Principal book  
முதன்மை ஏடு
- (C) Journal book  
உரிய குறிப்பேடு
- (D) Both subsidiary book and principal book  
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டும்
48. The cash book records  
ரொக்கஏடு பதிவு செய்வது
- (A) All cash receipts  
அனைத்து ரொக்கப் பெறுதல்கள்
- (B) All cash payments  
அனைத்து ரொக்கச் செலுத்துதல்கள்
- (C) Both (A) and (B)  
(அ) மற்றும் (ஆ) ஆகிய இரண்டும்
- (D) All credit transactions  
அனைத்து கடன் நடவடிக்கைகள்
49. When a firm maintains a simple cash book, it need not maintain  
சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?
- (A) Sales account in the ledger  
பேரேட்டில் விற்பனைக் கணக்கு
- (B) Purchases account in the ledger  
பேரேட்டில் கொள்முதல் கணக்கு
- (C) Capital account in the ledger  
பேரேட்டில் முதல் கணக்கு
- (D) Cash account in the ledger  
பேரேட்டில் ரொக்கக் கணக்கு
50. A cash book with discount, cash and bank column is called  
தள்ளுபடி ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.
- (A) Simple cash book  
சாதாரண ரொக்க ஏடு
- (B) Double column cash book  
இருபத்தி ரொக்க ஏடு
- (C) Three column cash book  
முப்பத்தி ரொக்க ஏடு
- (D) Petty cash book  
சில்லறை ரொக்க ஏடு

51. In Triple column cash book, the balance of bank overdraft brought forward will appear in

முப்பத்தி ரொக்க ஏட்டில் முன்னிருந்து தூக்கி எழுதப்பட்ட வங்கி மேல்வரைப்பற்றின் இருப்பு தோன்றுவது

(A) Cash column debit side  
ரொக்கப்பத்தி பற்றுப்பக்கம்

(B) Cash column credit side  
ரொக்கப்பத்தி வரவுப்பக்கம்

(C) Bank column debit side  
வங்கிப்பத்தி பற்றுப்பக்கம்

(D) Bank column credit side  
வங்கிப்பத்தி வரவுப்பக்கம்

52. Which of the following is recorded as contra entry?

கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?

(A) Withdrew cash from bank for personal use

சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்

(B) Withdrew cash from bank for office use

அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்

(C) Direct payment by the customer in the bank account of the business

வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை

(D) When bank charges interest

வங்கி எடுத்துக் கொண்ட வட்டி

53. If the debit and credit aspects of a transaction are recorded in the cash book, it is

ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது

(A) Contra entry  
எதிர்ப்பதிவு

(B) Compound entry  
கூட்டுப்பதிவு

(C) Single entry  
ஒற்றைப்பதிவு

(D) Simple entry  
சாதாரணப்பதிவு

54. The balance in the petty cash book is

சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு

(A) An expense  
ஒரு செலவு

(B) A profit  
ஒரு இலாபம்

(C) An asset  
ஒரு சொத்து

(D) A liability  
ஒரு பொறுப்பு

55. Petty cash may be used to pay  
எந்தச் செலவிற்கு சில்லறை ரொக்கத்திலிருந்து கொடுக்கலாம்.

(A) The expenses relating to postage and conveyance

தபால்செலவு மற்றும் பயணச் செலவுகள்

(B) Salary to the manager

மேலாளரின் ஊதியம்

(C) Purchase of furniture and fixtures

அறைகலன் மற்றும் பொருத்துகைகள் வாங்க

(D) Purchase of raw materials

மூலப்பொருட்கள் வாங்க

56. Small payments are recorded in a book called

சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு

(A) Cash book

ரொக்க ஏடு

(B) Purchase book

கொள்முதல் ஏடு

(C) Bills payable book

செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு

(D) Petty cash book

சில்லறை ரொக்க ஏடு

57. A bank reconciliation statement is prepared by

வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது

(A) Bank

வங்கியரால்

(B) Business

வணிகத்தால்

(C) Debtor to the business

வணிகத்தின் கடனாளிகளால்

(D) Creditor to the business

வணிகத்தின் கடனீந்தோரால்

58. A bank reconciliation statement is prepared with the help of

வங்கிச்சரிக்கட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது

(A) Bank statement

வங்கி அறிக்கை

(B) Cash book

ரொக்க ஏடு

(C) Bank statement and bank column of the cash book

வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி

(D) Petty cash book

சில்லறை ரொக்க ஏடு



59. Debit balance in the bank column of the cash book means  
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் பற்றிருப்பு என்பது

- (A) Credit balance as per bank statement  
வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு
- (B) Debit balance as per bank statement  
வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு
- (C) Overdraft as per cash book  
ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று
- (D) None of the above  
மேற்கூறிய எதுவுமில்லை

60. A bank statement is a copy of  
வங்கி அறிக்கை என்பது

- (A) Cash column of the cash book  
ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தியின் நகல்
- (B) Bank column of the cash book  
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்
- (C) A customer's account in the bank's book  
வங்கி புத்தகத்தின் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
- (D) Cheques issued by the business  
வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்
-

008/DD/22

Register  
Number

DEPARTMENTAL EXAMINATIONS  
LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL  
BOOK – KEEPING  
(Without Books),

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**  
வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.  
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.  
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

**Answer any EIGHT of the following questions.**

எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி.

(8 × 5 = 40)

1. Explain the meaning of accounting.  
கணக்கியலின் பொருளை விளக்குக.
2. What are the difference between Book keeping and Accounting?  
கணக்கேடுகள் பராமரிப்பிற்கும் கணக்கியலுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?
3. State the principles of double entry system of book keeping.  
இரட்டைப் பதிவு கணக்கு முறையின் விதிகள் யாவை?
4. How is posting made from the journal to the ledger?  
நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?

[Turn over

5. Definition of trial balance. State whether the balance of each of the following accounts should be placed in the debit or the credit column of the trial balance.

- (a) Sundry debtors
- (b) Sundry Creditors
- (c) Cash in hand
- (d) Bank overdraft
- (e) Salary
- (f) Discount allowed
- (g) Plant and machinery
- (h) Furniture

இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக. கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்குகளின் இருப்புகளைக் கண்டறிந்து, அவை இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம்பெறுமா அல்லது வரவு பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டுக.

- (அ) பற்பல கடனாளிகள்
- (ஆ) பற்பல கடனீந்தோர்
- (இ) கை ரொக்கம்
- (ஈ) வங்கி மேல்வரைப்பற்று
- (உ) சம்பளம்
- (ஊ) தள்ளுபடி அளித்தது
- (எ) பொறி மற்றும் இயந்திரம்
- (ஏ) அறைகலன்

6. What is debit note and what is credit note?

பற்றுக் குறிப்பு என்றால் என்ன? வரவு குறிப்பு என்றால் என்ன?

7. Mention the subsidiary books in which the following transactions are recorded.

- (a) Sale of goods for cash
- (b) Sale of goods on credit
- (c) Purchases of goods on credit
- (d) When the proprietor takes goods for personal use
- (e) Goods returned to suppliers for which cash is not received immediately
- (f) Asset purchased as credit.

பின்வரும் நடவடிக்கைகளை எந்த துணை ஏட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுக.

(அ) ரொக்கத்திற்கு சரக்கு விற்குது

(ஆ) கடனுக்கு சரக்கு விற்குது

(இ) கடனுக்கு சரக்கு வாங்கியது

(ஈ) உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்தது

(உ) சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு

(ஊ) கடனுக்கு சொத்துகள் வாங்கியது

8. What is double column cash book? And give the format of 'Double column cash book'.

இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன? இருபத்தி ரொக்க ஏட்டின் படிவம் தருக.

9. Explain why does money deposited into bank appear on the debit side of the cash book; but on the credit side of the bank statement?

வங்கியில் ரொக்கம் செலுத்தும்போது ரொக்க ஏட்டில் பற்றும் வங்கி அறிக்கையில் வரவும் வைக்கப்படுவது ஏன்? விளக்குக.

10. What will be the effect of interest charged by the bank, If the balance is an overdraft?

மேல்வரைப்பற்று இருப்பாக இருந்தால் வங்கி வசூலித்த வட்டி ஏற்படுத்தும் விளைவு என்ன?